

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III.

FRIDAY, DECEMBER 5, 1902.

NOTICE UNDER THE WASTE LANDS ORDINANCES, 1897, 1899, AND 1900.

TAKE notice, that unless within three months from the 21st day of November, 1902, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Special Officer appointed under section 28 of "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900," at his office at Galle and make claim to the said lands or any of them or to some interest therein :

Such Special Officer, in pursuance of the powers vested in him by the said Ordinances, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

J. G. FRASER,
Special Officer.

Description of Lands referred to.

The following lots, situated in the village of Kotapola in the Morawak korale of the Matara District, in the Southern Province, as described in the annexed certified tracing :—

Lot.	Preliminary plan 45.			Extent. A. R. P.
	Name of Land.			
330	...	Galvalagawhenyaya	...	5 3 8
331	...	Pangaweleniya-addarahena	...	18 3 16
				24 2 24

on sheets O₂₋₁₀¹⁵ and O₃₋₁₁¹⁵, and bounded as follows: on the north by the minor road from Deniyaya to Beralapanatara ; on the east by the Kiriwane-ganga, Wewehenyaya claimed by Potumullege Andris and others, Dolekandedeniya sold by Crown to K.Wattu (T.P. 166,712) ; on the south by the Dolakandedola alias Kiriwane-ganga, Panganweldeniya claimed by Buliyaddehewage Silinduhami and others, the Kiriwane-ganga : on the west by Beliattekumbura claimed by Buliyaddehewage Kiri Appu and others, Talagahawattuyaya claimed by Korawewe Don Thomis and others, Howandeniya claimed by Buliyaddehewage Edirihami and others, Talagahawattuyaya claimed by Korawewe Don Thomis and others.

ව්‍යුත් 1902 ක්වා නොවැමුව මස 21 වෙනි දින පර්න් සුස්මා, සයයින් ඇඟුලුහාදී මෙහි පහත දක්වන ඉඩිම වලට නොහොතු ඉස් එකකට නොහොතු වැඩිගිණුකට යම් අසින්වා, සිකම්පන් නිබෙක යම් අයෙන් ඇයේන්ම ඒ අය විසින් මුඩුවිම සම්බුහුව ව්‍යුත් 1897, 1899 සහ 1900 අයුපන්ස්වල ඔහු වෙනි වගන්තියේ ප්‍රකාරයට පත්කරණුවේ වියේ එම මහත්මියාරය, නොනාන්සේගේ ගාල්ලේ සාන්නෝරු, වේදී උරුණාන්සේගේ ඉදිරිපිටව ඇවත් පෙනියිට එක් ඉඩිම්වලට නොහොතු ජ්‍යෙ ඇත් ඇත් යම් කෙටිවා කිසි අසින්වා, සිකම්පන් පෙන්ව, සිලින්ට නො, දෙපුනාන්, එක් වියේ එම මහත්මියාරය, නොනාන් සේට ඉගනකයි අයුපන්වලින් උඩියින් බලවා ප්‍රකාරයට, අසින්වා, සිකම් නො, මියාපු එක් ඉඩිම් එක්සේ එකින් අසින්වා, සිකම්පන් ගෙණහුරදක්වන්ට නොදෙනු සැම ඉඩිම් රුපසන්නක ඉඩිම් හැර යට උරුණාන්සේගේ අත්සන ඇති ලියවිල්ලකින් උන්නාන්සේ විසින් ප්‍රකාශ කරන බව මෙයින් දක්වන දූනුය.

ඩේ. ජී. ප්‍රසර,
විකෝන මහත්මියාචාර්යාන්ත්‍රියෙය.

$O_3^{15}_{10}$ සහ $O_3^{15}_{11}$ සිංහම්පනුවලට අඩු ගැනී :-

ക്രിമികലിപ്പിയ.	ഉൾക്കൊള്ളിയത്	ക്രിമികൾ
	ഉച്ചമേരു	എ. രൂ. ആ.
330 . . .	ഗണ്യവല്ലക്കാഡ്	5 3 8
331 . . .	പന്നാന്തിരാലേഡനിയാട്ടഡർജ്ജേക്ക	18 3 16
		24 2 24

මින්මාසිම්—රුහුරට දෙනියායේ සිට බෙරලපත්‍රාතාරට කා අනුරු පාරද; තැනෙනු ඉරට කිරීව. නොගෙනද, පොනුතුල්ලේල්ලෙන් අපුදිස් සහ තවත් අයවල් විසින් අසිනිවාසිකම් කියන වැ. එවිසේන් යායද, ආණ්ඩුව විසින් නේ. වත්තුට විකුණු දෙළෙකන්දේනියද (T.P. 166,712); දකුණට ගදුල කන්දේ දෙළුද, ගොහොතු තු කිරීව, ගෙන්ගෙද, බ්ලියය්දේදේ සේවායේ සිලින්ද්හාම් සහ තවත් අයවල් විසින් අයිත්වා, සිකම් කිහිප පත්තුන්වැලුදෙනියද, කුරිවානෝගෙද; පිස්නාදුරට බුදියදේදේ හේවායේ රිඛජ්ඡ සහ තවත් අයවල් විසින් අයිත්වා, සිකම් කියන බේලියායුන් කුමුරද, කොරල්වේන් දෙන් ගැනුම්ප සහ තවත් අයවල් විසින් අයිත්වා, සිකම් කියන තැලුගැහව්න්යායද, බ්ලියය්දේදේනෙකවායේ එංජින් කාම් සහ තවත් අයවල් විසින් අයිත්වා, සිකම් කියන හැවස්දෙනියද, කොරල්වේන් දෙන් ගෝජ්ස් සහ තවත් අයවල් විසින් අයිත්වා, සිකම් කියන තැලුගැහව්න්යායද.

இவ்வரிவித்துவின் தேசியாகிய 1902 ம் கூத்து கார்த்தியனம் 21 ந் தேசியிலிருந்து ஆஸ்து மாச்சினிற்குள்ளாக இதன் கீழ்விவரித்திருக்கும் காணிகளை அல்லது அங்கை ஜிகளை வெற்றையும் குறித்து உரித்துப்பட்டுக்கொவார்கள் யாருமிருந்தால், அவர்கள் 28 ம் பிரிவின்படி பாளான காணிகளை சட்டப்பகுளின் 1897, 1899, 1900 ம் வருஷங்களில் ஏத்திடுபடுத்திய குறுப்பான உத்திடப்போகலாத்து முன்பாக காலை அவரது காணிகளை தெரிப்பட்டு மேற்கொண்டிருக்கின்றதையும் குறித்து யாதும் உரியை அல்லது உட்டந்தை காண்பியாகிறதுகால், மேற்கொள்ளிய குறித்து உத்திடப்போகல்தராக தமிழ்லெசாலவிப்பட்ட கட்டளைச்சட்டப்பகுளால் தனக்குக் கொடுத்திருக்கும் தத்துவங்களைக்கொண்டு தன் கையொப்பிட்டு எழுத்து மூலமாய் சொல்லப்பட்ட காணிக்கு அல்லது அவைகளின் உரித்தைப் பேசுப்பட்டவர்கள் வெளிப்படாவிடவ் முடிக்குரிய ஆதனமென்று வெளியங்கப்படுத்துவார்.

ஜே. ஜி. பெரேஸர்,
குறிப்பான உத்தியோகஸ்தர்.

ஓசால்லப்பட்ட காணிகளின் விவரம்.

தென் மாகாணத்தின் மாந்துமை டிஸ்திரிக்ஷன் மொறவாணிக்கேராஜனையைச் சேர்ந்த கொட்டப்பொளை என்றுப் பிராமத்திலுள்ள இதன் கீழ் சொல்லப்படும் காணித்துண்டுள், அஃதாவது இத்தோடினத்துக் குறிக்கப்பட்டு உறுதிப்படுத்திய டாப்பில் விவரிக்கப்பட்டமுருக்கின்றன :—


O_{2-10}^{15} ம், O_{3-11}^{15} ம் அளவுக்கடதாகியில்,

பிரதமபட்டினு இலக்கம் 45.

துண்டு.	காணியின் து பெயர்.	ஓ. அ. ப.
330	கல்வலகாவாகேண்பாய்	5 3 8
331	பங்கள்வெல்தெனிய அத்தறகேன	18 3 16
		24 2 24

எவ்வூ, வடக்கு-தென்னியாவிலிருந்து பெறலப்படுத்தலர்க்கு போகும் குடும்பம் குடும்பம் கிரிவாட்சனக்கங். பொத்து முன்னேகே அந்திரீசுக்கம் சிலபேர்களும் உரித்துபேசும் வேவெகேன்யாய், டீ. வத்துக்கு அரசாட்சியாரால் விற்கப்பட்டிருக்கும் தொலைக்கண்தென்னியாய் (T.P. 166, 712); தெற்கு-தொலாகண்தெதொலா அவ்வால்துக்கிரிவாணக்கங், புளியத்தீந் துறவாகேவினித்துகாமியும் உரித்துபேசும் பணக்கங்களைத்தனியி, கிரிவாணக்கங்; மேற்கு-புளியத்தீந்துறவாகேகிரியப்புவும் சிலபேர்களும் உரித்துபேசும் வெலிஅத்தெரும்புரா, கொறவேலேகே தொன் தோழிகம் சிலபேர்களும் உரித்துபேசும் தவகாவந்துறாய், புளியத்தீந்துறவாகே எதிரிகாமயும் சிலபேர்களும் உரித்துபேசும் தலகாவந்துறாய்.

[For Tracing see page 3.]



Scale of 8 Chains to an Inch.

Situation : Kotapola village in Palle pattu of Morawak korale.

Preliminary plan 45.

Lot.	Name of Land.	Extent.		
		A.	R.	P.
330	Galwalagawahenyaya	...	5	3 8
331	Pangaweldeniya-addarahena	...	18	3 16
<hr/>			24	2 24

Sheets O₂-10 and O₃-11

NOTE.—T. P. 166,712, Dolekandedeniya sold by Crown to K. Wattu.

Surveyor-General's Office,
Colombo, September 11, 1902.

P. D. WARREN,
Assistant Surveyor-General,